

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, OCTOBER 6, 1899.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899.]

TAKE notice, that unless within three months from the 13th day of October, 1899, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned, or in any one or more of such lands, appear before me at the Kegalla Kachocheri and make claim to the said lands or any of them or to some interest therein :

I, Bertram Hill, Assistant Government Agent for the District of Kegalla, in the Province of Sabaragamuwa, in pursuance of the powers in me vested by Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899, shall declare by writing under my hand that the said lands or such of them, to which no claim has been made, are the property of the Crown.

BERTRAM HILL, Assistant Government Agent.

Description of Lands referred to.

(1) Lot 2,039 on preliminary plan 102 called Kabaragala mukalana, situate in the village Panawatta in Atulugam korale of Three Korales, in the Kegalla District, containing in extent 19 acres 1 rood and 25 perches, and bounded as follows : on the north by the village boundary of Garagoda : on the east by Kabaragala mukalana (preliminary plan 102); on the south by Panwelagawahena claimed by Panawattage Mudalihami and others ; on the west by Garagoda-oya.

(2) Lot 2,038 on preliminary plan 102 called Kabaragala mukalana, situate in the village Panawatta in Atulugam korale of Three Korales, in the Kegalla District, containing in extent 6 acres and 17 perches, and bounded as follows : on the north by Garagoda village boundary ; on the east by Dikhenala Ihala Irawella claimed by P. Mudalihami and several others (preliminary plan 102); on the south by Panwelagawahena claimed by P. Mudalihami and others (preliminary plan 2,036); on the west by Kabaragala mukalana (preliminary plan 102).

(3) Lot 2,037 on preliminary plan 102 called Ingurupale mukalana, situate in the village Panawatta in Atulugam korale in Three Korales, in the Kegalla District, containing in extent 19 acres 2 roods and 30 perches, and bounded as follows : on the north by Pilamulahena ; on the east by Kahaneyagalahena claimed by P. Mudalihami and others ; on the south and south-east by Totilagamullahena (preliminary plan 102); on the west by Panwelagawahena and several other chenas claimed by P. Mudalihami and others.

ලෙහි පහත සඳහන්වෙත ඉඩම් සම්බන්ධව අයිතිවාසිකම් ඇති අයවරුන් ඉන්තවානම් එ අයවලින් වම් 1899 ක්වු මස කෝම්බ මස 13 වෙනි දින පටන් තුන්මාසකට ඇතුළත කැගලේ කම්බෝරිස්සට ඇවිත් මා ඉදිරිපිට පෙනෙහිට එසේ ඉඩම්වලින් එකකට හෝ ඉඩම්වලට නිලධාරී අයිතිකම් නොහොත් එ සම්බන්ධව තිබෙන වැදගත්කම් කිසි නොසිටියොත් බර්ට්‍රම් හිල් සබරගමුව දිසාවේ කැගලේ දිස්ත්‍රික්කවල උපද්විජන්තලානකාරයන්ගේ සහ මා විසින් වම් 1899 කේ 1 වෙනි ආඥාපනතෙන් මව ලැබී තිබෙන බලපෑම්වලට ප්‍රකාරයට, අයිතිකම් කිසි නොසිටිය එ ඉඩම් රජසත්කම ඉඩම් බවට මගේ අත්සන ඇති ලියවිල්ලකින් එදිරිව කරණ බව මෙහි දැනගත යුතුයි.

බර්ට්‍රම් හිල්, ආණ්ඩුවේ උපද්විජන්තලාන වමක.

කියන්නේ මේ ඉඩම් ගැනයි.

1. කැගලේ දිස්ත්‍රික්කවල කෝරල වනට අයිති අවුළුගම්කෝරලේ පනාවත්ත සහ ගම තිබෙන නොම්මර 102 ප්ලාන්කමඩෙසියේ පෙනෙහිට අක්කර 19කට, රූඩ් 1කට, පාර්චස් 25ක විසාල කබරගලේ මුකලාන කිසන නොම්මර 2,039 නිකට්ටියට මාසිම :—උතුරට ගරගොඩ ගමේ ගමිමාසිමද; නැගෙනහිරට ප්ලාන් නොම්මර 102 ඉඩම් නොම්මර 2,038 කබරගලේ මුකලානද; දකුණට පන්වත්තගේ මදලිහම් සහ නවත් අස අයිතිකම් කිසන පන්වෙලගාවා ගේනද; බස්නාහිරට ගරගොඩ මසකය.

2. කැගලේ දිස්ත්‍රික්කවල කෝරලවනට අයිති අවුළුගම්කෝරලේ පනාවත්ත සහ ගම තිබෙන නොම්මර 102 ප්ලාන් කමඩෙසියේ පෙනෙහිට අක්කර 6කට, පාර්චස් 17ක විසාල කබරගලේ මුකලාන කිසන නොම්මර 2,038 නිකට්ටියට මාසිම :—උතුරට ගරගොඩ ගමේ ගමිමාසිමද; නැගෙනහිරට පී. මදලිහම් සහ නවත් අස අයිතිකම් කිසන අන්ගේනේ ඉහල ඉරවාලද; දකුණට පී. මදලිහම් සහ නවත් අස විසින් අයිතිකම් කිසන පන්වෙලගාවා ගේනද; බස්නාහිරට ප්ලාන් නොම්මර 102 ඉඩම් නොම්මර 2,036 කබරගලේ මුකලානකය.

3. කැගලේ දිස්ත්‍රික්කවල කෝරලවනට අයිති අවුළුගම්කෝරලේ පනාවත්ත සහ ගම තිබෙන නොම්මර 6,102 ප්ලාන් කමඩෙසියේ පෙනෙහිට අක්කර 19කට, රූඩ් 2කට, පාර්චස් 30ක විසාල ඉගුරුපලේ මුකලාන කිසන නොම්මර 2,037 නිකට්ටියට මාසිම :—උතුරට පීල්ලමුල ගේනද; නැගෙනහිරට පී. මදලිහම් සහ නවත් අස විසින් අයිතිකම් කිසන කහනය ගලගේනද; දකුණට සහ දකුණු නැගෙනහිරට ප්ලාන් නොම්මර 102 ඉඩම් නොම්මර 2,042 නොවිලගහමුල්ලේ ගේනද; බස්නාහිරට පී. මදලිහම් සහ නවත් අසින් අයිතිකම් කසන පන්වෙලගාවා ගේන සහ නවත් ගේනද.

1899 ම් ඔක්තෝබර් මස 13 දින දේශීයවලට ප්ලාන් මාසිම මාසිම සඳහන්ව ඇති මාසිම පිටින ආකාරයට සලකා බැලීමට බලපෑමක් ඇති අයවරුන් මා ඉදිරිපිට පෙනෙහිට එසේ ඉඩම්වලින් එකකට හෝ ඉඩම්වලට නිලධාරී අයිතිකම් නොහොත් එ සම්බන්ධව තිබෙන වැදගත්කම් කිසි නොසිටියොත් බර්ට්‍රම් හිල් සබරගමුව දිසාවේ කැගලේ දිස්ත්‍රික්කවල උපද්විජන්තලානකාරයන්ගේ සහ මා විසින් වම් 1899 කේ 1 වෙනි ආඥාපනතෙන් මව ලැබී තිබෙන බලපෑම්වලට ප්‍රකාරයට, අයිතිකම් කිසි නොසිටිය එ ඉඩම් රජසත්කම ඉඩම් බවට මගේ අත්සන ඇති ලියවිල්ලකින් එදිරිව කරණ බව මෙහි දැනගත යුතුයි.

පර්මරා මුනිල්, උත්ති අරසාදි ගෙහේන.

சுட்டிய காணி.


1. கோலை டிஸ்திரிக்டைச் சேர்ந்த மூன்று கோறளையில் அட்டுலுகம் கோறளையில் பனுவத்தை என்கிற கிராமத்திலிருக்கும் கபறகலமூக்கலான 102 ம் இலக்க பிரதமபடத்தில காண்கிற 2,039 ம் இலக்க தண்டல காண்கிற 19 ஏக்கர் 1 றூட் 25 பர்சஸ் விசாலமுள்ளது, இதன் எலகையாவது :—

வடக்கு-கரூகொட கிராமத்தின் எலகை; கிழக்கு-கபறகல மூக்கலான (P. P. $\frac{102}{2,038}$); தெற்கு-பனுவத்தேகே முதலிஆமியும் சிலரும் உரித்துபேசும் பன்வலகாவாஏன; மேற்கு-கரூகொடலுய.

2. கோலை டிஸ்திரிக்டைச் சேர்ந்த மூன்று கோறளையில் அட்டுலுகம் கோறளையில் பனுவத்தை என்கிற கிராமத்திலிருக்கும் கபறகல மூக்கலான 102 ம் இலக்க பிரதமபடத்தில காண்கிற 2,038 ம் இலக்க தண்டல காண்கிற 6 ஏக்கர் 17 பர்சஸ் விசாலமுள்ளது, இதன் எலகையாவது; வடக்கு-கரூகொட கிராமத்து எலகை;

கிழக்கு-பி. முதலிஆமியும் சிலரும் உரித்துபேசும் திங்ன இயலயிறவெல்ல (P. P. $\frac{102}{2,036\frac{1}{2}}$); தெற்கு-பி. முதலிஆமியும் சிலரும் உரித்துபேசும் பன்வலகாவாஏன (P. P. $\frac{102}{2,042}$); மேற்கு-கபறகலமூக்கலான (P. P. $\frac{102}{2,039}$).

3. கோலை டிஸ்திரிக்டைச் சேர்ந்த மூன்று கோறளையில் அட்டுலுகம் கோறளையில் பனுவத்தை என்கிற கிராமத்திலிருக்கும் இன்ருபெலமூக்கலான 102 ம் இலக்க பிரதமபடத்தில காண்கிற 2,037 ம் இலக்க தண்டல 19 ஏக்கர் 2 றூட் 30 பர்சஸ் விசாலமுள்ளது, இதன் எலகையாவது: வடக்கு-பி. லமுலஏன; கிழக்கு-பி. முதலிஆமியும் சிலரும் உரித்துபேசும் கானயாகலஏன; தெற்கும் தென் கிழக்கும்-தொட்டல்லகஅமுலஏன (P. P. $\frac{102}{2,042}$); மேற்கு-பி. முதலிஆமியும் சிலரும் உரித்துபேசும் பன்வலகாவாஏனையும் யின்னம் அநேக சேனைகளும்.



Situation: Panawatta in Atulugam korale of Three Korales.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
2038	Kabaragala Mukalana	6 0 17
2039	Do.	19 1 25
2037	Ingurupale Mukalana	19 2 30

Surveyor-General's Office,
Colombo, August 11, 1899.

S. J. C. MORE,
for Surveyor-General.